

1. நிதிக் கூற்றுக்கள்

1.1 அபிப்பிராயம்

மருத்துவ விஞ்ஞான பட்டப்பின்படிப்பு நிறுவகத்தின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் கூற்று, உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான காசுப் பாய்ச்சல் கூற்று மற்றும் முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளுக்குரிய தகவல்களை உள்ளடக்கிய நிதிக் கூற்றுக்களுக்கான குறிப்புக்களுடன் கூடிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக் கூற்றுக்கள் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தினதும் 1971 இன் 38 ஆம் இலக்க நிதிச் சட்டத்தினதும் ஏற்பாடுகளின் பிரகாரம் எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதும் எனது கருத்துரை மற்றும் அவதானிப்புக்கள் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

நிறுவகத்தின் நிதிக் கூற்றுக்கள் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப் பாய்ச்சலினையும் உண்மையாகவும் நியாயமாகவும் தரக்கூடிய வகையில் இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க நிதிக் கூற்றுக்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக நான் அபிப்பிராயப்படுகின்றேன்.

1.2 அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். இக் கணக்காய்வு நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் எனது அறிக்கையில் நிதிக் கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக் கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக் கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ்ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

இந்நிதிக் கூற்றுக்களை இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களிற்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக் கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதிக் கூற்றுக்களைத் தயாரிக்கும் போது, நிறுவகத்தின் தொடர்ந்தியங்கும் இயலுமையை தீர்மானித்தல் முகாமைத்துவத்தின் பொறுப்பொன்றாக இருப்பதுடன் முகாமைத்துவமானது நிறுவகத்தை கலைப்பதற்கு கருதினால் அல்லது வேறு மாற்று வழி இல்லாவிட்டால் செயற்பாடுகளினை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தால் தவிர தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு அடிப்படையினை பயன்படுத்துதல் மற்றும் நிறுவகம் தொடர்ந்தியங்குவதற்கு உரிய விடயங்களை வெளிப்படுத்துவதும் முகாமைத்துவத்தின் பொறுப்பொன்றாகும்.

நிறுவகத்தின் நிதி அறிக்கையிடல் செயன்முறை தொடர்பான பொறுப்பு, அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களினால் ஏற்கப்படும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம் நிறுவகத்தின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக் கூற்றுக்களை தயாரிக்கக்

கூடியவாறு அதன் அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 கணக்காய்வு விடயப்பரப்பு (நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள்)

ஒட்டு மொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலொன்றைப் பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வினை மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான தவறான கூற்றுக்களின் இல்லாமை என்பதன் உறுதிப்படுத்தலொன்றல்ல. மோசடி அல்லது தவறுகள் தனியாகவோ கூட்டாகவோ தாக்கமளிப்பதால் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இருக்க கூடியதாக இருப்பதுடன் இந்நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துவோரால் பொருளாதார தீர்மானங்கள் எடுக்கும் போது அது தொடர்பாக கருத்தில் கொள்ளப்படல் வேண்டும்.

துறைசார் வெளிப்படை மற்றும் தொழில்துறை பின்னணியுடன் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் என்னால் கணக்காய்வு செய்யப்பட்டன. மேலும்,

- வெளியிடப்பட்ட கணக்காய்வு அபிப்பிராயத்திற்கு அடிப்படையொன்றை வழங்கும் போது மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக் கூற்றுக்களில் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தின் இனங்காணும் போதும் மதிப்பீட்டின் போது சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகள் திட்டமிடப்படுகின்றன. தவறுதலாக தெரிவிப்பதன் காரணமாக இடம்பெறும் பொருண்மையான பிறழ் கூற்றினால் எழும் தாக்கங்களினை விட மோசடிகளால் இடம்பெறும் தாக்கம் பாரியதாக இருப்பது தவறான கூட்டிணைவு, தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டுவிடுதல், தவறாக குறிப்பிடுதல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் மோசடியொன்று ஏற்படுவதற்கு காரணமாகின்றது.
- உள்ளக கட்டுப்பாட்டின் ஆக்கபூர்வமானதன்மை தொடர்பாக அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் எண்ணத்தில் இல்லையாயினும் சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடும் பொருட்டு உள்ளக கட்டுப்பாடு தொடர்பான தெளிவொன்றை பெற்றுக்கொண்டேன்.
- முகாமைத்துவத்தால் பின்பற்றப்பட்ட கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் பயன்படுத்திய கணக்கீட்டு மதிப்பீடுகள் மற்றும் தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் நியாயமாகவும் மதிப்பீடு செய்தல்.
- நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் காரணமாக நிறுவகத்தின் தொடர்ந்து இயங்குவது தொடர்பாக போதியளவில் நிச்சயமற்ற நிலைமையொன்று இருக்கின்றதா என்பது தொடர்பாக பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு கணக்கீட்டிற்காக நிறுவகத்தின் தொடர்ந்தியங்குவது தொடர்பாக அடிப்படையின் பயன்பாட்டின் பொருத்தப்பாட்டினை தீர்மானிக்கின்றது. பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது என நான் முடிவுக்குவந்தால், நிதிக்கூற்றுக்களில் அது தொடர்பாக வெளிப்படுத்துவதற்கு எனது கணக்காய்வு அறிக்கையின் மீது கவனம் செலுத்துதல் வேண்டியதுடன் அவ்வெளிப்படுத்தல்கள் பொருண்மையாக இல்லாதிருந்தால் எனது அபிப்பிராயத்தை வெளிப்படுத்த வேண்டும். எவ்வாறாயினும், எதிர்கால நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் நிறுவகத்தின் தொடர்ந்தியங்கும் நிலைமையை முடிவுறுத்த நேரலாம்.

- நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கத்திற்கான கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் சம்பவங்கள் பொருத்தமாகவும் நியாயமானதாகவும் உட்சேர்க்கப்பட்டுள்ளது என்றும் மற்றும் வெளிப்படுத்தல்கள் அடங்கிய நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த முன்வைப்பும் மதிப்பீடு செய்யப்பட்டது.

இயலுமான வரையிலும் தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பின்வருவனவற்றை பரீட்சிப்பதற்காக கணக்காய்வின் விடயப்பரப்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

- தகவல்கள் சமர்ப்பித்தல் தொடர்பாக பார்க்கும் போது நிறுவகத்தின் செயற்பாடுகள் தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யப்படக்கூடிய வகையில் அதன் ஒழுங்கமைப்பு, முறைமைகள், வழிகாட்டிக் கோவை, பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதியளவிலும் திட்டமிடப்பட்டுள்ளதா எனவும் அதன் முறைமைகள், வழிகாட்டிக் கோவை, பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமாக பேணிச்செல்லப்படுகின்றதா எனவும்
- ஏதேனும் உரிய எழுத்துமூல சட்டத்திற்கோ அல்லது நிறுவகத்தின் நிர்வாக சபையினால் வழங்கப்பட்ட பொது அல்லது விசேட ஏற்பாடுகளுக்கு இணங்க நிலையம் செயற்படுகின்றதா எனவும்
- தனது அதிகாரங்கள், இலக்குகள் மற்றும் பணிகளுக்கு இணங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்
- வளங்கள் சிக்கனமாகவும், செயற்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் காலஎல்லைக்குள் மற்றும் உரிய சட்ட விதிகளுக்கு இணங்க பெறுகை செய்யப்பட்டுள்ளதாகவும்.

1.5. சட்டங்கள், விதிகள், மற்றும் பிரமாணங்களுடன் இணங்காமை

	சட்டங்கள், விதிகள், பிரமாணங்களுடன் தொடர்பு	இணங்காமை	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
(அ)	1971 இன் 38 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் 1I ஆம் பிரிவு	உரிய விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரினதும் நிதி அமைச்சரினதும் முன் அங்கீகாரத்தினைப் பெற்றுக் கொள்ளாமல் மீளாய்வாண்டில் ரூபா 9,000,000 தொகையான மிகை பணத்தை முதலீடு செய்திருந்தது.	2025 ஆம் ஆண்டில் நடைபெற்ற முகாமைத்துவ சபைக் கூட்டத்தின் போது இந்நிலையான வைப்பிற்கு அங்கீகாரத்தை பெற்றுக் கொள்வதாக .	நிதிச் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
(ஆ)	பல்கலைக்கழக தாபன விதி கோவையின் VI ஆம் அத்தியாயத்தின் 16.5	உதவி நிதியாளர் பதவிகக்கான பதில் கடமை படிகள் கொடுப்பனவு மேற்கொள்ளும் போது பதில் கடமை பதவியில் ஆரம்ப சம்பளத்தில் 25 சதவீதம் கொடுப்பனவு செய்யப்பட வேண்டிய போதிலும் உத்தியோகத்தர்களால் தற்போது பெறும் சம்பளத்தில் 25 சதவீதம் கணக்கிட்டு கொடுப்பனவு செய்தமை காரணமாக மீளாய்வாண்டில் சனவரி மற்றும்	கூடுதலாக செய்யப்பட்ட அறவிடுவதற்கு எடுப்பதாகவும்	கொடுப்பனவு பணத்தை நடவடிக்கை கூடுதலாக கொடுப்பனவு செய்யப்பட சம்பளத்தை பொறுப்பான தரப்பினரிடம் இருந்து அறவிடுவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

பெப்ரவரி மாதங்களில் ரூபா 286,100 கூடுதலாக கொடுப்பனவு செய்யப்பட்டிருந்தது

- (இ) 2017 யூலை 10 ஆந் திகதிய 10/2017 ஆம் இலக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின்தாபன சுற்றறிக்கை கடிதம். அனைத்து பதவியணியினரின் வருகை மற்றும் வெளியேறல் கைவிரல் அடையாள இயந்திரத்தின் மூலம் உறுதிப் படுத்தப்பட வேண்டுமென குறிப்பிடப்பட்டிருந்த போதும் நிறுவகத்தில் சேவை புரியும் இரண்டு கல்விவிசாரா பதவியணி உத்தியோகத்தரால் வருகை மற்றும் வெளியேறல் கைவிரல் அடையாள இயந்திரத்தின் மூலம் உறுதிப்படுத்தப்படா திருக்கையில் மீளாய்வாண்டில் சம்பளம் மற்றும் படிக்களாக ரூபா 2,283,102 தொகை கொடுப்பனவு செய்யப்பட்டிருந்தது. எதிர்காலத்தில் புதிய கைவிரல் அடையாள இயந்திரமொன்றை கொள்வனவு நடவடிக்கை எடுப்பதாக சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
- (ஈ) 2018 மே 18 ஆந் திகதிய UGC/L/2020 ஆம் இலக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வின் கடிதம் அனைத்து பட்டப்பின் படிப்பு நிறுவனங்களின் முகாமைத்துவ சபையின் மொத்த அங்கத்துவத்தவர் அதிக பட்சமாக 11 உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என தீர்மானிக்கப் பட்டிருந்த போதிலும், 2019 செப்தம்பர் மாதம் 09 ஆந் திகதி ஆரம்பிக்கப்பட்ட மருத்துவ விஞ்ஞான பட்டப்பின் படிப்பு நிறுவகத்தின் முகாமைத்துவ சபையின் உள்ளடக்கம் 26 பேருடன் கூடியதாக இருந்தது. பணிப்பாளர் சபையின் கவனத்திற்கு கொண்டு வந்து அதற்கு பொருத்தமான நடைமுறைகளை எடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக சுற்றறிக்கை நியதிகளின் பிரகாரம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்..
- (உ) 2019 செப்தம்பர் 09 ஆந் திகதிய 03 ஆம் இலக்க மருத்துவ விஞ்ஞான பட்டப்பின் படிப்பு நிறுவக வழிகாட்டி i. விதி 05 நிறுவகத்தின் உதவி பணிப்பாளர் பதவி அங்கீகரிக்கப்பட்டு 05 ஆண்டுகள் கடந்திருந்த போதிலும், மீளாய்வாண்டின் இறுதி வரையிலும் அதற்காக பொருத்தமான ஒருவர் நியமிக்கப்படவில்லை. .இந்தப் முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் அங்கீகாரம் 2024 திசெம்பர் 10 ஆந் திகதி கிடைத்துள்ளதுடன் ஆட்சேர்ப்பிற்கான முகாமைத்துவ சபைக் குழுவின் அனுமதி கிடைத்த பிறகு ஆட்சேர்ப்பு செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதாக. உரிய அனுமதியை பெற்றுக்கொண்டு ஆட்சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

ii. விதி 12	சிகிச்சை மருத்துவம் 2024 ஆம் ஆண்டில் நான்கு விரைவில் கல்வி விஞ்ஞானம், ஆரம்ப மருத்துவ குறுங்கால காலப் பாடநெறிகளை விஞ்ஞானம், பிரயோக , பாடநெறிகளை நடத்துவதற்கு ஆரம்பிக்க மருத்துவ விஞ்ஞானம் மற்றும் நடவடிக்கை தேவையான சுகாதார விஞ்ஞானம் ஆகிய எடுக்கப்பட்டிருந்ததுடன் நடவடிக்கைகள் துறைகளை உள்ளடக்கிய கல்விசாரா ஊழியர்கள் எடுக்கப்பட பாடநெறிகளை நடத்தப்பட வேலைநிறுத்தம் காரணமாக, வேண்டும். வேண்டிய போதிலும் அந்தப் பாடநெறிகளை நடத்த மீளாய்வாண்டில் 02 மருத்துவ முடியவில்லை என்பதாக.
	விஞ்ஞானம் மற்றும் சுகாதார விஞ்ஞான சபைகளால் எந்த பாடநெறிகளும் ஆரம்பிக்கப்படவில்லை.

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

மீளாய்வாண்டின் செயற்பாட்டு விளைவுகள் ரூபா 12,124,073 மிகையாக இருந்ததுடன், அதனோடொத்த முன்னைய ஆண்டின் மிகை ரூபா 1,781,621 ஆக இருந்தது. அதன் பிரகாரம் முன்னைய ஆண்டிற்கு ஒப்பாக மீளாய்வாண்டின் செயற்பாட்டு விளைவுகளில் ரூபா 10,342,452 ஆக அதிகரித்திருந்தமை அவதானிக்கப்பட்டது. இந்த அதிகரிப்பிற்கு அரசின் மீண்டெழும் மற்றும் மூலதன மானியங்கள் அதிகரித்தமை பிரதான காரணங்களாக இருந்தன.

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 முகாமைத்துவ வினைத்திறனின்மை

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
மீளாய்வாண்டிற்கான அங்கீகரிக்கப்பட்ட பெறுகை திட்டத்தின் படி கொள்வனவு செய்வதற்கு திட்டமிடப்பட்டிருந்த மொத்தம் ரூபா. 7,925,000 பெறுமதியான 17 வகையான சொத்துக்கள் கொள்வனவு செய்யப்படவில்லை.	நிறுவனம் தற்காலிக இடத்தில் நடாத்திச் செல்லப்படுவதாலும், நிறுவனத்தில் குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்கள் மாத்திரமே பணிபுரிவதாலும், தற்போது நிறுவனத்தில் போதுமான காசு மீதி இல்லாததால், கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுவின் பரிந்துரையின் பேரில் நிலையான சொத்துக்களை கொள்வனவு செய்வது நிறுத்தப்பட்டது, மேலும் 2024 ஆம் ஆண்டிற்கான பெறுகை திட்டம் மற்றும் நிறுவனத்தின் பாதீடு ஆகியவை குழுவின் வேண்டுகோளின் பேரில் திருத்தம் செய்யப்பட்டன.	தேவைப்பாடு தெளிவாக அடையாளம் காணப்பட வேண்டும், பெறுகை ஒன்று திட்டம் தயாரிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட வேண்டும், அதன் பிரகாரம் பெறுகை செய்யப்பட வேண்டும்.